

NOTIFICATIONS BY GOVERNMENT

BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT

Notifications under the Kazis Act

Appointment of certain person as Kazi for Pudukkottai District under the Act.

[G.O. (D) No. 26, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare (S1), 11th March 2024, மாசி 28, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/BCMBCMW/257/2024.—In exercise of the powers conferred by Section 2 of the Kazis Act, 1880 (Central Act XII of 1880), the Governor of Tamil Nadu hereby appoints Thiru. S. Sathakkathullah, S/o. Seeni Batcha, 206, New Golden Nagar, Pudukkottai as the Kazi for Pudukkottai District. He shall hold the office of the District Kazi for a period of three years from the date of issue of this order.

Appointment of certain person as Kazi for Kallakurichi District under the Act.

[G.O. (D) No. 32, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare (S1), 15th March 2024, பங்குனி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/BCMBCMW/258/2024.—In exercise of the powers conferred by Section 2 of the Kazis Act, 1880 (Central Act XII of 1880), the Governor of Tamil Nadu hereby appoints Thiru. A. Akbar Ali, S/o. A. Abdul Razak, 12/55, Quaide Millath Street, Ulundurpet, Kallakurichi District as the Kazi for Kallakurichi District. He shall hold the office of the District Kazi for a period of three years from the date of issue of this order.

Appointment of Executive Officer to Tamil Nadu State Haj Committee under the Haj Committee Act, 2002

[G.O. Ms. No. 40, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare (S1), 15th March 2024, பங்குனி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/BCMBCMW/259/2024.—The following amendment is issued to the Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department Notification No. II(2)/BCMBCMW/846(a)/2023 published in Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* Extraordinary, dated 21st September, 2023:-

AMENDMENT

In the said Notification, after the expression "Thiru. M.A. Siddique, I.A.S., Principal Secretary/Managing Director, Chennai Metro Rail Limited, Chennai-35," the expression "to hold full additional charge" shall be inserted.

REETA HARISH THAKKAR,
Secretary to Government.

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

Notifications under the Indian Stamp Act

Provision for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by Life Insurance Corporation of India

New Business Department, Divisional Office, Coimbatore

[G.O. (Rt.) No. 30, Commercial Taxes and Registration (J1), 31st January 2024, சை 17, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/260/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs.50,00,000/- (Rupees Fifty Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, New Business Department, Divisional Office, Coimbatore for the period from 01.01.2024 to 31.03.2024.

Divisional Office, Thanjavur and their Branches

[G.O. (Rt.) No. 80, Commercial Taxes and Registration (J1), 21st February 2024, மாசி 9, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/261/2024.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of consolidated stamp duty of Rs.95,00,000/- (Rupees Ninety Five Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, Divisional Office, Thanjavur and the branches namely Mannargudi, Trichy area, Pattukkottai, Thanjavur, Kumbakonam area, Nagapattinam, Mayiladuthurai, Karur area, Pudukkottai, Ariyalur, Kulithalai, Thuraiyur, Tiruvarur, Aranthangi, Srirangam, Tiruthuraiipoondi, Perambalur, Keeranur, Tiruverumbur, Sirkazhi branches under Thanjavur Division for the period from 01.01.2024 to 31.03.2024.

Divisional Office-I, Anna Salai, Chennai

[G.O. (Rt.) No. 81, Commercial Taxes and Registration (J1), 21st February 2024, மாசி 9, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/262/2024.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.90,00,000/- (Rupees Ninety Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, Divisional Office-I, Anna Salai, Chennai for the period from 01-01-2024 to 31-03-2024.

Divisional Office Madurai

[G.O. (Rt.) No. 115, Commercial Taxes and Registration (J1), 8th March 2024, மாசி 25, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/263/2024.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of consolidated stamp duty of Rs.95,00,000/- (Rupees Ninety Five Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, Divisional Office, Madurai for the period from 01.01.2024 to 30.06.2024.

New Business Department, Divisional Office, Coimbatore

[G.O. (Rt.) No. 116, Commercial Taxes and Registration (J1), 8th March 2024, மாசி 25, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/264/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs. 50,00,000/- (Rupees Fifty Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, New Business Department, Divisional Office, Coimbatore for the period from 01.03.2024 to 31.03.2024.

**P & GS Department, Chennai-2
Amendment to Notification**

[G.O. (Rt.) No. 23, Commercial Taxes and Registration (J1), 23rd January 2024, தை 9, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/265/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Notification No.II(2)/CTR/818/2023 published in page 596 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No. 37, dated 13.09.2023:-

AMENDMENTS

For the expression "Rs.1,10,00,000/- (Rupees One Crore and Ten lakhs Only)" appearing in the said notification, the expression "Rs.1,40,00,000/- (Rupees One Crore and Forty Lakh only)" shall be substituted.

**P & GS Department, Sellur, Madurai
Amendment to Notification**

[G.O. (Rt.) No. 49, Commercial Taxes and Registration (J1), 6th February 2024, தை 23, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/266/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/675/2023 published in page 508 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette* No. 29, dated 19.07.2023:-

AMENDMENT

For the expression "Rs.1,15,00,000/- (Rupees One Crore and Fifteen Lakh Only)" appearing in the said notification, the expression "Rs.1,35,00,000/- (Rupees One Crore and Thirty Five Lakh only)" shall be substituted.

NOTIFICATION-II

[G.O. (Rt.) No. 49, Commercial Taxes and Registration (J1), 6th February 2024, தை 23, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/267/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/190/2023 published in page 163 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.9, dated 01.03.2023:-

AMENDMENT

For the expression "31st March 2024" appearing in the said notification, the expression "31st March 2025" shall be substituted.

**New India Assurance Company Limited
Regional Office, Madurai**

[G.O. (Rt.) No. 29, Commercial Taxes and Registration (J1), 31st January 2024, தை 17, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/268/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs. 4,00,000 /- (Rupees Four Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by New India Assurance Company Limited, Regional Office, Madurai for the period from 01.11.2023 to 31.03.2024.

Divisional Office (712300) Anna Salai, Chennai - 2.**Amendment to Notification**

[G.O. (Rt.) No. 31, Commercial Taxes and Registration (J1), 31st January 2024, தை 17, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/269/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/647/2022 published in page 903 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.32, dated 10.08.2022:-

AMENDMENT

For the expression "31.03.2023" appearing in the said notification, the expression "31.03.2024" shall be substituted.

Nungambakkam, Chennai-34**Amendment to Notification**

[G.O.(Rt). No. 76, Commercial Taxes and Registration (J1), 14th February 2024, மாசி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/CTR/270/2024.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/780/2023 published in pages 572-573 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.35, dated 30.08.2023.

AMENDMENT

For the expression "31.12.2023" appearing in the said notification, the expression, "30.06.2024," shall be substituted.

United India Insurance Company Limited**Regional Office, Coimbatore**

[G.O.(Rt). No. 79, Commercial Taxes and Registration (J1), 21st February 2024, மாசி 9, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/CTR/271/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs.20,00,000/- (Rupees Twenty Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the United India Insurance Company Limited, Regional Office, Coimbatore for the period from 01.04.2024 to 31.03.2025.

Star Health and Allied Insurance Company Limited**T. Nagar, Chennai**

[G.O.(Rt). No. 17, Commercial Taxes and Registration (J1), 22nd January 2024, தை 8, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/CTR/272/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Notification No.II(2)/CTR/1001/2023 published in page 705 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.47, dated 29.11.2023:-

AMENDMENTS

(a) For the expression "31st August 2023" appearing in the said notification, the expression "31st December 2023" shall be substituted.

(b) For the expression "Rs.3,03,22,603/- (Rupees Three Crores Three Lakh Twenty Two Thousand Six Hundred and Three Only)" appearing in the said notification, the expression "Rs.3,33,22,603/- (Rupees Three Crores Thirty Three Lakh Twenty Two Thousand Six Hundred and Three Only)" shall be substituted.

Cholamandalam, M/s. General Insurance Company Limited, Chennai**Amendment to Notification**

[G.O.(Rt). No. 114, Commercial Taxes and Registration (J1), 8th March 2024, மாசி 25, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/CTR/273/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Notification No.II(2)/CTR/65/2024 published in page 32 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.6, dated 07.02.2024:-

AMENDMENTS

(a) For the expression "31st March 2024" appearing in the said notification, the expression "31st May 2024" shall be substituted.

(b) For the expression "Rs.80,00,000/- (Rupees Eighty Lakh Only)" appearing in the said notification, the expression "Rs.1,60,00,000/- (Rupees One Crore and Sixty Lakh only)" shall be substituted.

S. SYED KHASEEM,
Deputy Secretary to Government.

"The Victoria Edward Hall" (பதிவு எண். 16/1907-08) - 1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் தனி அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (டி) எண். 101, வணிகவாரி மற்றும் பதிவு (எம்)த் துறை, 15 மார்ச் 2024, பங்குனி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/274/2024.—1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34Aஇன் உட்பிரிவு (1)(b)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. S. விஜயசாந்தி, மாவட்டப் பதிவாளர் (குணிக்கை), பெரியகுளம் என்பவரை "The Victoria Edward Hall" (பதிவு எண்.16/1907-08) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 01.03.2024 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

கலைமகள் சபா (பதிவு எண்.16/1984) 1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் தனி அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (டி) எண். 102, வணிகவாரி மற்றும் பதிவு (எம்)த் துறை, 15 மார்ச் 2024, பங்குனி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/275/2024.—1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-Aஇன் உட்பிரிவு (1)(b)-ன் கீழ்

வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. S.சுடரொளி, மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), வேலூர் (உதவிப் பதிவுத்துறை தலைவர் நிலை) என்பவரை கலைமகள் சபா (பதிவு எண்.16/1984) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 07.01.2024 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

நிர்வகிக்க மேலும் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

டி. ஜகந்நாதன்,
அரசு செயலாளர் (மு.கூ.பொ.)

HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT

ACQUISITION OF LANDS

[G.O. Ms. No. 38, Highways and Minor Ports [EAP-I(1)],
13th March 2024, மாசி 30, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

"தேவர் எணுகேஷனல் சொசைட்டி" மேலநீலிதநல்லூர் (பதிவு எண். 78/1971) 1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் தனி அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (டி) எண்.103, வணிகவரி மற்றும் பதிவு (எம்)த்
துறை, 15 மார்ச் 2024, பங்குனி 2, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/HWMP/277/2024.—Under Section 16(1) of the Tamil Nadu Highways Act 2001, the Government of Tamil Nadu hereby withdraw from Acquisition of Land specified in the Schedule below in respect of the Notification under sub-section (1) of Section 15 of the said Act approved in their G.O. Ms No.28, Highways and Minor Ports (HS2) Department, dated 06.03.2018 published in the *Tamil Nadu Government Gazette* Extraordinary No.298, in Part VI-Section-1, dated 25.07.2020 Page No.34 to 36 needed for a public purpose for the strengthening of SH-95 Mohanur-Namakkal-Sendamangalam - Rasipuram Road at Akkiampatti Village by the Government of Tamil Nadu.

No. II(2)/CTR/276/2024.—1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-Aஇன் உட்பிரிவு (1)(b)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. P. சண்முகசுந்தரி, மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), பாளையங்கோட்டை என்பவரை "தேவர் எணுகேஷனல் சொசைட்டி" மேலநீலிதநல்லூர் (பதிவு எண். 78/1971) என்ற சங்கத்தின் விவகாரங்களை

SCHEDULE

Namakkal District, Sendamangalam Taluk, Akkiampatti (Part-2) Village.

Sl. No.	Survey No./Sub-Division No.	Total Extent (Hec.)	Classification	Withdrawal Extent (Sq.Mtr)	N. S.No	E S.No	S S.No	W S.No	Patta No./ Pattadharar	Immovable Assts.
1	299/1E	0.03.00	Dry	23	299/1D	299/1E (Part)	299/1F	298	163. Krishnan S/o Ramasamy	R.C.C. Building (G+1) (Part), Over Head Tank, A.C.C Sheet Toilet (Part) Septic Tank, Cuddappa Sitting Slab-2, Washing Stone (Part),C.C. Flooring (Part), Iron Gate-2
Total (sq.Mtr.)				23						

Total Extent: 23 Sq. Mtr.

[G.O.Ms. No. 41, Highways and Minor Ports (EAP-I(1),
15th March 2024, பங்குனி 2, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/HWMP/278/2024.—Under Section 16(1) of the Tamil Nadu Highways Act 2001, the Government of Tamil Nadu hereby withdraws from Acquisition of Land specified in the Schedule below in respect of the Notification under sub section (1) of Section 15

of the said Act approved in their G.O (Ms) No. 28, Highways and Minor Ports (HS2) Department, dated 06.03.2018 published in the *Tamil Nadu Government Gazette* Extraordinary No. 424, dated 17.09.2021 in Part VI-Section-1, Page No. 21 & 22 needed for a public purpose for the strengthening of SH-95 Mohanur - Namakkal - Sendamangalam - Rasipuram Road at Bommasamudram Village by the Government of Tamil Nadu.

SCHEDULE

Namakkal District, Sendamangalam Taluk, 17. Bommasamudram (By-pass) (Part-2) Village.

Sl. No.	Survey No./Sub-Division No.	Total Extent (Hec.)	Classification	Withdrawl Extent (Sq.Mtr)	N. S.No.	E S.No.	S S.No.	W S.No.	Patta No./ Pattadharar.	Immovable Assts.
1	299/3A	0.01.50	Dry	17	299/2A1	299/3A (Part)	299/3B (Part)	298	563. Subramaniam S/o. Rasappan	Tiled House (Part) (1 shop and 1 House), R.C.C. Building (Part)
2	299/3B	0.02.00	Dry	9	299/3A	299/3B (Part)	299/3C	298	564. Sellappan S/o. Ramasamy	Compound wall, Grill Gate-2, Cement Flooring
3.	299/3C	0.02.50	Dry	9	299/3B	299/3C (Part)	299/3D	298	565. Palanivelu S/o. Ramasamy Goundar	Compound wall, Grill Gate-2, Mosaic Flooring with G I Sheet Projection (Part)
4.	299/3D	0.01.50	Dry	7	299/3C	299/3D (Part)	299/3E	298	541. Subramani S/o. Ramasamy-1 Kolantha Goundar S/o. Sellappa Goundar-2	Vacant
5.	299/3E	0.02.50	Dry	15	299/3D	299/3E (Part)	299/3F	298	566. Manimegalai W/o. Selvaraj	Tiled House (Part), Cement Sheet Building (Shop) (Part), Shutter-1
6.	299/3F	0.03.00	Dry	12	299/3E	299/3F (Part)	299/3G	298	567. Mannarmannan S/o. Palaniyandi-goundar and 4 others	RCC Building (G+2) (Part), Mosaic Steps, Kadappa Stone, Thinnai-2, Bricks Tank-2.
7.	299/3G	0.02.50	Dry	14	299/3F	299/3G (Part)	299/3H	298	568. Karunanithi S/o. Muthusamy	Cement Sheet Building with steps (Part)

Sl. No.	Survey No./Sub-Division No.	Total Extent (Hec.)	Classification	Withdrawl Extent (Sq.Mtr)	N. S.No.	E S.No.	S S.No.	W S.No.	Patta No./ Pattadharar.	Immovable Assts.
8.	299/3H	0.03.00	Dry	19	299/3G	299/3H (Part)	299/3I 299/3J	298	569. Natesan S/o. Kuttiyanna Goundar	Tile Shop (Part), Compound wall, Grill Gate-2, Cement Flooring, Kadappa Stone Thinnai-2, Tile Shop (Part)
9	299/3I	0.01.50	Dry	20	299/3H	299/3I (Part)	299/3K	298	605. Annamalai S/o. Palaniyandi	RCC Biilding with Steps (Part), (2 Shops) Shutter-2
10	299/3K	0.01.00	Dry	4	299/3I	299/3K (Part)	299/3L1	298	562. Muthusamy S/o. Chinna Goundar-1, Santha W/o. Annamalai-2.	Vacant
11.	299/3L1	0.01.50	Dry	16	299/3K	299/3L1 (Part)	299/3L2	298	571. Muthusamy S/o. Chinna Goundar and 3 others	Cement Sheet Shops-2 (Part), Tile Shop-2 (Part), Cement Flooring (Part), G.I. Sheet Projection (Part)
12.	299/3L2	0.00.50	Dry	2	299/2 L1	299/3L2 (Part)	18. Kondamanyakam patti Villages	298	571. Muthusamy S/o. Chinna Goundar and 3 others	Cement Flooring (Part), G.I. Sheet Projection (Part)
Total (Sq.Mtr)				144						

Total Extent : 144 Sq. Mtr

PRADEEP YADAV,
Additional Chief Secretary to Government.

HOME DEPARTMENT

Notification under the code of Criminal Procedure

Declaration of newly formed All Women Police Station at Tharamani Sub-division in Greater Chennai Police.

[G.O.Ms. No. 652, Home (Police-XIV), 8th December 2023, கார்த்திகை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/279/2024.—Under clause (s) of Section 2 of the Code of Criminal Procedure, 1973

(Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that with effect on and from the 8th day of December 2023, the local area specified in column (3) of the Schedule below shall cease to form part of the local area of the police station specified in column (2) and shall form part of the local area of the police station specified in column (4) thereof:-

THE SCHEDULE.

Name of the City (1)	Police Station to which presently attached (2)	Name of the Local Area (3)		Police Station to which hereafter to be attached (4)
		Ward Number (a)	Hamlets (b)	
Greater Chennai Police	J6 Thiruvanmiyur Police Station	Ward 179	1. Gandhi Road Full Stretch 2. New Colony 3. Sony Nagar 4. Seva Nagar	Tharamani All Women Police Station
		Ward 180	1. Anna Nagar 2. Thanthai Periyar Nagar 3. Bharathi Nagar 4. Kalaingnar Nagar 5. Tharamani 6. Mahadma Gandhi Nagar 7. Anbazhagan Nagar 8. MGR Nagar 9. Kanagam	
		Ward 183	1. Kottivakkam 2. SRP Tools 3. Annai Sathya Nagar 4. Kottivakkam MGR Nagar 5. Judges Colony 6. Nehru Nagar	
		Ward 184	1. KPK Nagar (North) 2. Kandhan Chavadi	
		Ward 175	1. Indra Nagar, 16th, 17th, 18th Cross Street and 10 to 15 Lane	
		Ward 180	1. Periyar Nagar 2. Renganathapuram 3. Avvai Nagar 4. Ganapathi Nagar 5. Kamaraj Nagar East/West 6. Valluvar Nagar 7. Ibea Nagar 8. LB Road	
		Ward 181	1. Dr. Radhakrishnan Nagar 2. Maruntheeswarar Nagar 3. Lakshmipuram 4. Thideer Nagar 5. OodaiKuppam 6. Anna Colony 7. Malaviya Avenue 8. Ashta Lakshmi Garden 9. Arundale Beach Road 10. Sivagami Puram 11. Navabarath Colony 12. Mahalakshmi Avenue 13. Thirumurugan Street 14. Rukmani Street 15. Kalakchetra Colony	

Name of the City (1)	Police Station to which presently attached (2)	Name of the Local Area (3)		Police Station to which hereafter to be attached (4)
		Ward Number (a)	Hamlets (b)	
		Ward 182	1. Thiruvalluvar Nagar 2. Raja Srinivasa Nagar 3. Thiruveedhi Amman Koil Street 4. Journalist Colony 5. Thirvanmiyur Kuppam 6. Rajiv Gandhi Nagar 7. Mada Streets 1 to 4 8. Sea ward Road 1 to 4 9. Singaravelan Nagar	

All Women Police Station at Neelankarai in Greater Chennai Police

[G.O.Ms. No. 654, Home (Police-XIV), 8th December 2023, கார்த்திகை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/280/2024.—Under clause (s) of Section 2 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that with effect on and from the 8th day of December 2023, the local area specified in column (3) of the Schedule below shall cease to form part of the local area of the police station specified in column (2) and shall form part of the local area of the police station specified in column (4) thereof:-

THE SCHEDULE.

Name of the City (1)	Police Station to which presently attached (2)	Name of the Local Area (3)		Police Station to which hereafter to be attached (4)
		Mother Village Ward Number (a)	Hamlets (b)	
Greater Chennai Police	W-19 Adyar All Women Police Station	Ward 183	1. Kottivakkam 2. Venkadesapuram 3. Lakshmanaperumal Nagar 4. Swaminatha Nagar 5. Kottivakkam Kuppam	Neelankarai All Women Police Station
		Ward 185	1. Anna Salai 2. Periyar Salai 3. MGR Salai 4. Govinda Nagar 5. Krishna Nagar 6. Palavakkam	
		Ward 192	1. Neelankarai 2. Chinna Neelankarai 3. Ganesh Nagar 4. Neelankarai Canal 5. Chinna Neelankarai Kuppam	
		Ward 196	1. Vettuvankeni 2. Bethel Nagar 3. Cholamandala Devi Nagar 4. Injambakkam Kuppam 5. Akkarai	

Name of the City (1)	Police Station to which presently attached (2)	Name of the Local Area (3)		Police Station to which hereafter to be attached (4)
		Mother Village Ward Number (a)	Hamlets (b)	
		Ward 198	1. Panaiyur 2. Panaiyur Kuppam 3. Kudumiyandi Thoppu	
		Ward 199	1. Uthandi 2. Uthandi Colony 3. VGP Layout	
		Thiruporur Panchayat	1. Kanathur 2. Kanathur Kuppam 3. CLV Nagar 4. Meeran Nagar 5. Kanathur Colony	
		Muttukadu Panchayat	1. Muttukadu 2. Muttukadu Colony 3. Karikattu Kuppam 4. Yellow Board	

Declaration of newly formed Kilambakkam Police Station at Kilampakkam Bus Terminus in Tambaram Police Commissionerate

[G.O.Ms. No. 170, Home (Police-XIV), 4th March 2024, மார்ச் 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/281/2024.—Under clause(s) of Section 2 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that with effect on and from the 4th day of March 2024, the local areas specified in column (3) of the Schedule below shall cease to form part of the local areas of the police stations specified in column (2) thereof and shall form the local area of the police station specified in column (4) thereof:-

THE SCHEDULE.

Name of the City (1)	Police Station to which presently attached (2)	Name of the Local Area (3)		Police Station to which hereafter to be attached (4)
		Mother Villages (a)	Hamlets (b)	
Tambaram Police Commissionerate	T7. Otteri Police Station	Vandalur	Iraniyamma Koil Street Muthamizh Nagar Malayadi Nagar Perumal Koll Street Vembuliyamma Koil Street Natarajan Naikar Street Mullai Street Thendral Street	Kilambakkam Police Station
		Kolapakkam	Narayanan Nagar Saraswathi Nagar Ashok Nagar Devarajan Nagar Varaprasad Nagar Anjugam Nagar Anna Nagar Azhagesan Nagar Akshaya Nagar Janagapuri Nagar	

Name of the City (1)	Police Station to which presently attached (2)	Name of the Local Area (3)		Police Station to which hereafter to be attached (4)
		Mother Villages (a)	Hamlets (b)	
		Unamancheri	Brinda Nagar Chakravarthi Nagar	
	T8. Guduvancheri Police Station	Kilambakkam	Devendran Nagar Shakthi Nagar Sellyamman Nagar Arignar Anna Colony	
		Urapakkam	Pillayar Koil Street Kandan Street Deivanai Street Valli Street Eswaran Koil Street	
		Karanai Pudukheri	Periyar Nagar Gokulam Colony Vinayagapuram Jeyendra Saraswathi Nagar Anna Nagar Dhishath Nagar Kattur	
		Iyyancheri	Revathi Puram VPK Nagar Amutha Nagar Rail Senthil Nagar Ganapathi Nagar Manasa Gardan Sulochana Nagar Chithraguptha Nagar Gothawari Nagar Ram Nagar Gangai Nagar Cauvery Nagar Madurai Meenakshipuram Bharath Nagar Sathya Sai Nagar Kuber Nagar Gandhi Naaar	

Declaration of Anti Terrorism Squad Units as Police Stations in Tamil Nadu

THE TABLE

[G.O.Ms. No. 213, Home (Pol.VIII), 14th March 2024, பங்குனி 1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/282/2024.—Under clause(s) of Section 2 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares the following units of the Anti Terrorism Squad specified in column (2) of the Table below functioning under the Anti Terrorism Squad, Headquarters, Chennai to be police stations with respect to the local areas specified in column (3) thereof:-

Sl.No.	Units	Local Area
(1)	(2)	(3)
1	Chennai Anti Terrorism Squad	Chennai, Avadi and Tambaram Police Commissionerates and entire North Zone comprising of Thiruvallur, Kancheepuram, Chengalpattu, Villupuram, Kallakurichi, Cuddalore, Ranipet, Vellore, Tirupathur and Thiruvannamalai Districts.

Sl.No.	Units	Local Area
(1)	(2)	(3)
2	Coimbatore Anti Terrorism Squad	Coimbatore, Tiruppur and Salem Police Commissionerates and entire West Zone comprising of Coimbatore, Tiruppur, Erode, The Nilgiris, Namakkal, Salem, Krishnagiri and Dharmapuri Districts.
3	Madurai Anti Terrorism Squad	Madurai, Trichy and Tirunelveli Commissionerates and entire Central and South Zones comprising of Trichy, Thanjavur, Pudukottai, Nagapattinam, Tiruvarur, Perambalur, Karur, Ariyalur, Mayiladuthurai, Madurai, Theni, Dindigul, Virudhunagar, Sivagangai, Ramanathapuram, Tirunelveli, Thoothukudi, Tenkasi and Kanyakumari districts.

The Anti Terrorism Squad Units declared as police stations, specified in column (2) of the Table above having jurisdiction over the local area as specified in column (3) thereof, are empowered to investigate offences specified in the Schedule below:-

THE SCHEDULE

(i)	The Explosive Substances Act, 1908 (Central Act 6 of 1908);
(ii)	The Atomic Energy Act 1962 (Central Act 33 of 1962);
(iii)	The Unlawful Activities (Prevention) Act, 1967 (Central Act 37 of 1967);
(iv)	The Anti-Hijacking Act, 2016 (Central Act 30 of 2016)
(v)	The Suppression of Unlawful Acts against Safety of Civil Aviation Act, 1982 (Central Act 66 of 1982)
(vi)	The SAARC Convention (Suppression of Terrorism) Act, 1993 (Central Act 36 of 1993);
(vii)	The Suppression of Unlawful Acts against Safety of Maritime Navigation and Fixed Platforms on Continental Shelf Act, 2002 (Central Act 69 of 2002);
(viii)	The Weapons of Mass Destruction and their Delivery Systems (Prohibition of Unlawful Activities) Act, 2005 (Central Act 21 of 2005)
(ix)	Offences under-
(a)	Chapter VI of the Indian Penal Code (Central Act 45 of 1860) Sections 121 to 130 (both inclusive);

(b)	Sections 370 and 370-A of Chapter XVI of the Indian Penal Code (Central Act 45 of 1860);
(c)	Sections 489-A to 489-E (both inclusive) of the Indian Penal Code (Central Act 45 of 1860);
(d)	Sub-section (1AA) of section 25 of Chapter V of the Arms Act, 1959 (Central Act 54 of 1959);
(e)	Section 66F of Chapter XI of the Information Technology Act, 2000 (Central Act 21 of 2000); and
(f)	The Indian Criminal Law Amendment Act, 1908 (Central Act 14 of 1908).

The Anti Terrorism Squad police stations, so declared, shall investigate any other offences relating to acts of terrorism and offences against the State, activities of gangsters, gun mafias, counterfeiters, narcotics offenders and smugglers and shall investigate offences prejudicial to national security and interest, public safety and order, tranquillity or any other offences under the relevant Acts.

The power of the Anti Terrorism Squad police stations specified in column (2) of the Table above to investigate the Scheduled offences under the National Investigation Agency Act, 2008 (Central Act 34 of 2008) shall be subject to the provisions of section 6 of the said Act.

Messers Silicon Technology, Tiruchirappalli District under the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act.

Recession of Notification

[G.O.Ms. No. 157, Home (Police-XIX), 26th February 2024, மாசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/283/2024.—In exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby rescinds the ad - interim order of attachment made in Home Department Notification No.II(2)/HO/80/2013, published with G.O.Ms.No.983, Home (Pol.19) Department, dated 24.12.2012 at pages 42-43 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated 23rd January, 2013.

HOME DEPARTMENT
(SC)

Award of the President's Police Medal for Distinguished Service and Police Medal for Meritorious Service.

[Letter No. HSC1/37-1/2024, Home (SC), 11th March 2024.]

No. II(2)/HO/284/2024.—The following Notification of the Government of India, President's Secretariat, New Delhi, the 27th January, 2024 is republished:—

No.163-Pres/2023, dated 27-01-2024 - The President is pleased on the occasion of the Independence Day, 2023 to award the President's Police Medal for Distinguished Service to the under mentioned officers:-

XX XX XX
XX XX XX

33. DR. A. AMALRAJ,
ADDITIONAL DIRECTOR GENERAL OF
POLICE/ COMMISSIONER OF POLICE,
TAMBARAM COMMISSIONERATE, TAMIL NADU
34. SMT. K. BHAVANEESWARI,
INSPECTOR OF GENERAL OF POLICE/
JOINT DIRECTOR, VIGILANCE &
ANTI-CORRUPTION, CHENNAI, TAMIL NADU

2. These awards are made under under Rule 4 (ii) of the rules governing the grant of President's Police Medal for Distinguished Service and Police Medal for Meritorious Service.

S.M. SAMI,
Under Secretary,

P. AMUDHA,
Principal Secretary to Government.

No. II(2)/HO/285/2024.—The following Notification of the Government of India, President's Secretariat, New Delhi, the 27th January, 2024 is republished:—

No.164-Pres/2023, dated 27-01-2024 - The President is pleased on the occasion of the Independence Day, 2023 to award the Police Medal for Meritorious Service to the under mentioned officers:-

XX XX XX
XX XX XX

270. SHRI S ARAVIND,
DEPUTY COMMISSIONER OF POLICE,
GREATER CHENNAI, TAMIL NADU
271. SHRI N. STEPHEN JESUBATHAM,
SUPERINTENDENT OF POLICE,
DHARMAPURI, TAMIL NADU
272. SHRI P THANGADURAI,
SUPERINTENDENT OF POLICE,
RAMANATHAPURAM, TAMIL NADU
273. SHRI S ANANTHARAMAN,
ASSISTANT COMMISSIONER OF POLICE,
TAMIL NADU
274. SHRI N BALASUBRAMANIAN,
DEPUTY SUPERINTENDENT OF POLICE,
TAMIL NADU
275. SHRI H KRISHNAMOORTHY,
DEPUTY SUPERINTENDENT OF POLICE,
TAMIL NADU

276. SHRI T MATHIYAZHAGAN,
ADDITIONAL SUPERINTENDENT OF POLICE,
PERAMBALUR, TAMIL NADU

277. SHRI J.RAJU,
DEPUTY SUPERINTENDENT OF POLICE,
THANJAVUR, TAMIL NADU

278. SHRI S.SANKARALINGAM,
ASSISTANT COMMISSIONER OF POLICE,
TAMIL NADU

279. SHRI E.ELANGO VAN JENNINGS,
INSPECTOR OF POLICE,
TRICHY CITY, TAMIL NADU

280. SHRI M.RAVINDRAN,
INSPECTOR OF POLICE,
TIRUNELVELI, TAMIL NADU

281. SHRI A.SIVA ANANTH,
INSPECTOR OF POLICE,
GREATER CHENNAI POLICE,
CHENNAI, TAMIL NADU

282. SHRI T.THIRUMALAI KOLUNTHU,
INSPECTOR OF POLICE, CHENNAI,
TAMIL NADU

283. SHRI S.MUTHUMALAI,
INSPECTOR OF POLICE,
THIRUPPUR, TAMIL NADU

284. SHRI M.PUGALMARAN,
INSPECTOR OF POLICE,
COIMBATORE CITY, TAMIL NADU

285. SHRI T.MARIAPPAN,
SUB-INSPECTOR OF POLICE,
CHENNAI, TAMIL NADU

286. SHRI R.KAMALAKANNAN,
INSPECTOR OF POLICE,
GREATER CHENNAI POLICE, TAMIL NADU.

287. SHRI S.THANABALAN,
SUB-INSPECTOR OF POLICE,
CHENNAI, TAMIL NADU

288. SMT S SHANBAGAVALLI,
WOMEN SUB-INSPECTOR OF POLICE,
CHENNAI TAMIL NADU

2. These awards are made under under Rule 4 (ii) of the rules governing the grant of President's Police Medal for Distinguished Service and Police Medal for Meritorious Service.

S. M. SAMI,
Under Secretary,

P. AMUDHA,
Principal Secretary to Government.

LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT
DEPARTMENT

The Tamil Nadu Manual Workers (Construction Workers) Welfare Scheme, 1994 under the Tamil Nadu Manual Workers (Regulation of Employment and Conditions of Work) Act.

Amendment to Notification

[G.O. Ms. No. 27, Labour Welfare and Skill Development (I2),
13th March 2024, மாசி 30, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/286/2024.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Manual Workers (Regulation of Employment and Conditions of Work) Act, 1982 (Tamil Nadu Act 33 of 1982), the Governor of Tamil Nadu, hereby makes the following amendment to the Tamil Nadu Manual Workers (Construction Workers) Welfare Scheme, 1994:-

AMENDMENT.

In the said Scheme, for the expression "**17-B Supply of food at free of cost at Amma Canteens to the registered construction workers**", the expression "**17-BB Supply of food at free of cost at Amma Canteens to the registered construction workers**" shall be substituted.

Notification under the Industrial Disputes Act.

Declaration of Fertiliser Industry as public utility service for certain period under the Act.

[G.O. (Rt) No. 101, Labour Welfare and Skill Development (D2),
15th March 2024, பங்குனி 2, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/287/2024.—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "Fertiliser Industry" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares that the "Fertiliser Industry" to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Declaration of Automobile Tyre Manufacturing Industry as public utility service for certain period under the Act.

[G.O. (Rt) No. 102, Labour Welfare and Skill Development (D2),
15th March 2024, பங்குனி 2, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/288/2024.—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "Automobile Tyre Manufacturing Industry" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares that the "Automobile Tyre Manufacturing Industry" to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Declaration of "All Institutions engaged in procurement, storage and distribution of Milk and Manufacture of Milk products and registered under the Tamil Nadu Co-operative Societies Act, 1983" as public utility service for certain period under the Act.

[G.O. (Rt) No. 103, Labour Welfare and Skill Development (D2),
15th March 2024, பங்குனி 2, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/289/2024.—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "All Institutions engaged in procurement, storage and distribution of Milk and Manufacture of Milk products and registered under the Tamil Nadu Co-operative Societies Act, 1983" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares the "All Institutions engaged in procurement, storage and distribution of Milk and Manufacture of Milk products and registered under the Tamil Nadu Co-operative Societies Act, 1983" to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Declaration of "Critical Piping for High Pressure Boilers, Pressure Vessels, Fittings, etc., Industry" as public utility service for certain period under the Act.

[G.O. (Rt) No. 104, Labour Welfare and Skill Development (D2),
15th March 2024, பங்குனி 2, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/290/2024.—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "Critical Piping for High Pressure Boilers, Pressure Vessels, Fittings, etc., Industry" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares that the "Critical Piping for High Pressure Boilers, Pressure Vessels, Fittings, etc., Industry" to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Declaration of "Industrial units whose entire production is exported and Industrial units established in the Special Economic Zones" as public utility service for certain period under the Act.

[G.O. (Rt) No. 105, Labour Welfare and Skill Development (D2), 15th March 2024, பங்குனி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/291/2024.—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "Industrial units whose entire production is exported and Industrial units established in the Special Economic Zones" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares that the "Industrial units whose entire production is exported and Industrial units established in the Special Economic Zones" to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Disputes between Workmen and Management referred to Industrial Tribunal for Adjudication.

Same Deutz Fahr இந்தியா (பிரைவேட்) லிமிடெட்

[அரசாணை (டி) எண்.132 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 1 மார்ச் 2024 மார்ச் 18, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/292/2024.—Same Deutz Fahr இந்தியா (பிரைவேட்) லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், ஒன்றுப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாக்களுடன் தொழிற்சங்கம் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவினும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், தொழிற்சங்கம் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

கோரிக்கை எண்.1

0 முதல் 5 ஆண்டுகள் வரை பணி செய்துள்ள தொழிலாளர்களுக்கு, கிரேடு 1 என்று நிர்ணயம் செய்து அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.20,000/-ம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்குள் பணி செய்து முடித்துள்ள தொழிலாளர்களுக்கு கிரேடு 2 என்று நிர்ணயம் செய்து அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.25,000/-ம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு மேல் 15 ஆண்டுகளுக்குள் பணி செய்து முடித்துள்ள

தொழிலாளர்களுக்கு கிரேடு 3 என்று நிர்ணயம் செய்து அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.30,000/- அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்றும், 15 ஆண்டுகளுக்கு மேல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து முடித்துள்ள தொழிலாளர்களுக்கு கிரேடு 4 என்று நிர்ணயம் செய்து அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.35,000/- அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்றும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து முடித்துள்ள தொழிலாளர்களுக்கு கிரேடு 5 என்று நிர்ணயம் செய்து அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.40,000/- அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க,

கோரிக்கை எண்.2

நிலையான பஞ்சப்படி (FIXED DA)

சென்னை தொழிலகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்.1, அடிப்படை ஆண்டு 2001 = 100 கணக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு வரும் புள்ளிகளில், 2021-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மொத்த புள்ளிகளின் சராசரி புள்ளியை கணக்கில் கொண்டு முதல் 100 புள்ளிகளை சமநிலைப்படுத்தி அதை நிலையான பஞ்சப்படியாக கணக்கில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.10,000/- சமமாக வழங்கப்பட வேண்டும்.

மாறுகின்ற பஞ்சப்படி (VARIABLE DA)

சென்னை தொழிலகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்.1, அடிப்படை ஆண்டு 2001 = 100 கணக்கீட்டின் அடிப்படையில் பஞ்சப்படி 2021ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட புள்ளிகளின் சராசரியை கணக்கில் கொண்டு சமநிலைப்படுத்தப்பட்ட புள்ளி 100-க்கு மேல் உயர்ந்து வரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.10/- என நிர்ணயம் செய்து கீழ்க்காணும் கணக்கீட்டின் அடிப்படையில், சென்னை தொழிலகத் தொழிலாளர்கள் நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்.1

- 2022ம் ஆண்டிற்கான சராசரி குறியீட்டு புள்ளிகள் (Jan - Dec) = 318
- இணைக்காரணி = 4.95
- மொத்த புள்ளிகள் (இணைக்காரணி X குறியீட்டு புள்ளி) = 1574 (4.95X318)
- சமநிலைப்படுத்தப்பட்ட புள்ளிகள் = 100X4.95=495
- கணக்கீட்டு புள்ளிகள் = 1574-495=1079 (புள்ளிகள்)
- இணைக்காரணி X சமநிலைப்படுத்தப்பட்ட புள்ளிகள் = 1079
- புள்ளி ஒன்றிற்கு கோரும் தொகை = ரூ.10/-

மாறுகின்ற பஞ்சப்படியாக மாதம் ரூ.10,790/- (1079X10) வழங்கவும், தொடர்ந்து மாறிவரும் புள்ளிகள் கணக்கீட்டின் அடிப்படையில் மாறுகின்ற பஞ்சப்படி வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.3

தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படி ரூ.4,624/- முதல் ரூ.5,140/- வரையிலான தொகையை சமநிலைப்படுத்தி இனி அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.5,000/-ம் என நிர்ணயம் செய்து அத்துடன் மேலும் ரூ.5,000/-ம் சமமாக உயர்த்தி இனி வீட்டு வாடகைப்படியாக மாதம் ரூ.10,000/- அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.4

தற்போது ரூ.1,200/- முதல் ரூ.18,418/- வரை ஏற்றதாழ்வாக வழங்கப்பட்டு வரும் சிறப்புப்படியை ரூ.18,000/-ம் என சமநிலைப்படுத்தி அத்துடன் மேலும் ரூ.3000/-ம் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.5

இதுவரை வழங்கப்படாத போக்குவரத்துப்படி, இனி வழங்கப்பட்டு மாதம் ரூ.5,000/-ம் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.6

மாதம் ரூ.3,000/-ம் சலவைப்படியாக அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.10

இரவு ஷிப்டிற்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் இரவு ஷிப்ட் அலவன்ஸ் தொகை ஷிப்ட் ஒன்றிற்கு ரூ.25/- (மாதத்தில் 13 நாட்களுக்கு மட்டும்) என வழங்கப்பட்டு வருவதை இனி ஷிப்ட் ஒன்றிற்கு ரூ.100/- என்று வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க

கோரிக்கை எண்.11

மாதம் ரூ.1,000/- இரசாயன படியாக அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.12

மாதம் ரூ.1,000/-ம் வெப்பப்படியாக வழங்க வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க,

கோரிக்கை எண்.14

சர்வீஸ் பெனிபிட் என்ற முறையில், 5 ஆண்டு பணி செய்து முடிந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.500/- வழங்க வேண்டும் என்றும், 10 வருடத்திற்கு மேல் பணி செய்து முடிந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்க வேண்டும் என்றும், 15 வருடத்திற்கு மேல் பணி செய்து முடிந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1500/- வழங்க வேண்டும் என்றும், 20 வருடத்திற்கு

மேல் பணி செய்து முடிந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2000/- வழங்க வேண்டும் என்றும், 25 வருடத்திற்கு மேல் பணி செய்து முடிந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2,500/- வழங்க வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.20

ஆண்டுக்கு ஒருமுறை தைக்கப்பட்ட இரண்டு செட் சீருடை வழங்கப்பட்டு வருவதாகவும், அதை இனி மூன்று செட் சீருடையாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மேலும் சீருடையின் தரம் மற்றும் நிறத்தை தேர்வு செய்யும்போது அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் கலந்தாலோசனை செய்ய வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.25

"வருடத்திற்கு ஒரு முறை நல்ல தரமான முறையில் 2 பெரிய டவலும், 2 சிறிய டவலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், மாதத்தில் மெடிமிக்ஸ் குளியல் சோப்பு பெரியது மூன்றும், துணி துவைக்கும் சோப்பு ரின் பெரியது மூன்றும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.26

தேங்காய் எண்ணெய் இனி மாதம் அரைகிலோவும், ஒரு கிலோ பூஸ்ட்டும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.27

வருடத்திற்கு ஒரு முறை தரமான வகையில் நிறுவனத்தின் பெயர் பொறித்து ஜெர்கின் வழங்கப்பட வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.33

Paint Shop & Testing பிரிவில் பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு அவர்களது பணி தன்மையின் காரணமாக ஏற்பட்டு வரும் உடல்நிலை பாதிப்பை கண்டறிந்து உரிய மருத்துவம் பார்க்க ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை நல்ல தரமான மருத்துவமனையில் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க,

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, தொழிற்சங்கப்பாயத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் ஹட்சன் அக்ரோ புராக்ட் லிமிடெட்.

[அரசாணை (டி) எண்.206, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 15 மார்ச் 2024 பங்குனி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/293/2024.—தருமபுரி மாவட்டம் ஹட்சன் அக்ரோ புராக்ட் லிமிடெட், என்ற நிர்வாகத்திற்கு எதிராக

தர்மபுரி டிஸ்ட்ரிக்ட் மில்க் இண்டஸ்ட்ரீஸ் ஓர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை இணைப்பில் காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை இணைப்பில் காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எழுவினா

தொழிற்சங்கம் தனது மனுவில் கீழ்க்காணும் 91 பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்து அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த தொழிற்சாலையிலேயே பணியமர்த்த வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

வ. எண்	பெயர்	பணி எண்	பணி செய்த இடம்	பணியிடமாற்றம் செய்த இடம்	பணியிடமாற்றம் செய்த தேதி
1.	பழனிசாமி. S	12695	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	31.08.2021
2.	முத்துராஜ். M	11426	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	31.08.2021
3.	முத்துமீழ். T	11893	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	01.09.2021
4.	ஜோதிபிரகாஷ். M	12694	கொலசனஹள்ளி	தெலுங்கானா	01.09.2021
5.	மாரியப்பன். M	6804	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	21.09.2021
6.	அங்குராஜ். S	14708	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	21.09.2021
7.	சதாகர்	14711	கொலசனஹள்ளி	தெலுங்கானா	21.09.2021
8.	செல்வகுமார். A	12248	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	21.09.2021
9.	சுகதேவ். C	13296	கொலசனஹள்ளி	ஹைதராபாத்	21.09.2021
10.	முத்துபாண்டி. K	15965	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	08.10.2021
11.	வெங்கடாசலம். B	13310	கொலசனஹள்ளி	கர்நாடகா	08.10.2021
12.	திருநீலகண்டன். V	14648	கொலசனஹள்ளி	வெஸ்ட் பெங்கால்	08.10.2021
13.	கார்த்திக். M	11734	கொலசனஹள்ளி	விருதுநகர்	08.10.2021
14.	அபிநேஷ். R	2875	கொலசனஹள்ளி	தேனி	08.10.2021
15.	முனுசாமி. R	3933	கொலசனஹள்ளி	தஞ்சாவூர்	08.10.2021
16.	முனுசாமி. C	3940	கொலசனஹள்ளி	காஞ்சிபுரம்	08.10.2021
17.	ரங்கநாதன். S	3945	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
18.	மூர்த்தி. M	3946	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
19.	மணிகண்டன். C	3955	கொலசனஹள்ளி	புதுக்கோட்டை	08.10.2021
20.	சதிஸ்குமார். P	3956	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
21.	சரவணன். P	3960	கொலசனஹள்ளி	நாமக்கல்	08.10.2021
22.	சசிகுமார். M	3963	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
23.	தருமன். S	3965	கொலசனஹள்ளி	தெலுங்கானா	08.10.2021
24.	கோவிந்தராஜ். V	4816	கொலசனஹள்ளி	கோயம்புத்தூர்	08.10.2021
25.	ஆனந்தன். L	5270	கொலசனஹள்ளி	கிருஷ்ணகிரி	08.10.2021
26.	சுரேஷ். A	5275	கொலசனஹள்ளி	பெரம்பலூர்	08.10.2021

27.	மாதப்பன். D	5973	கொலசனஹள்ளி	தெலுங்கானா	08.10.2021
28.	முனிராஜ். R	7264	கொலசனஹள்ளி	தருமபுரி	08.10.2021
29.	பிரபாகரன். K	7265	கொலசனஹள்ளி	கிருஷ்ணகிரி	08.10.2021
30.	பழனி. C	7270	கொலசனஹள்ளி	தருமபுரி	08.10.2021
31.	ராஜேந்திரன். K.S	7273	கொலசனஹள்ளி	கிருஷ்ணகிரி	08.10.2021
32.	தனசீலன். K	7275	கொலசனஹள்ளி	ஈரோடு, தமிழ்நாடு	08.10.2021
33.	செந்தில்குமார். P	7278	கொலசனஹள்ளி	மச்சம்பட்டி, தமிழ்நாடு	08.10.2021
34.	முருகன்	7281	கொலசனஹள்ளி	ஈரோடு	08.10.2021
35.	கோவிந்தராஜ். S	7439	கொலசனஹள்ளி	ஈரோடு	08.10.2021
36.	அருள்மொழி. E	7554	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
37.	ஆதிமூலம். P	10592	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	08.10.2021
38.	ராஜ்குமார். G	10799	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	08.10.2021
39.	கார்த்திக். C	11024	கொலசனஹள்ளி	அவினாசி	08.10.2021
40.	வெங்கடேசன். C	11329	கொலசனஹள்ளி	ஈரோடு	08.10.2021
41.	அன்னாதுரை. C	11330	கொலசனஹள்ளி	அரியலூர்	08.10.2021
42.	சதீஷ்	11569	கொலசனஹள்ளி	துறையூர்	08.10.2021
43.	ராம்மூர்த்தி. M	11570	கொலசனஹள்ளி	தேனி	08.10.2021
44.	பிரசாத். M	11713	கொலசனஹள்ளி	வேடச்சந்தூர்	08.10.2021
45.	விஜயன். M	11714	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
46.	ராஜ்குமார். K	11735	கொலசனஹள்ளி	திருநெல்வேலி	08.10.2021
47.	வினோத்குமார். R	12079	கொலசனஹள்ளி	விழுப்புரம்	08.10.2021
48.	அஜித். S	12511	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
49.	பாலாஜி. S	12696	கொலசனஹள்ளி	தஞ்சாவூர்	08.10.2021
50.	ராம்மூர்த்தி. R	13166	கொலசனஹள்ளி	மதுரை	08.10.2021
51.	முரளி. M	13289	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
52.	சிலம்பரசன். D	13290	கொலசனஹள்ளி	திருப்பூர்	08.10.2021
53.	சிங்காரவேலன். M	13311	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
54.	முனியப்பன். K	13449	கொலசனஹள்ளி	ஈரோடு	08.10.2021
55.	ஈஷ்வரன். P	13450	கொலசனஹள்ளி	ஆத்தூர்	08.10.2021
56.	முனிரத்னம். K	13452	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
57.	அருண்குமார். R	13453	கொலசனஹள்ளி	சங்கரன் கோவில்	08.10.2021
58.	முனிரத்தினம். M	13456	கொலசனஹள்ளி	கர்நாடகா	08.10.2021
59.	சந்தோஷ். A	13457	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	08.10.2021
60.	பூவரசன். M	13700	கொலசனஹள்ளி	திருவண்ணாமலை	08.10.2021
61.	தங்கவேல். N	13709	கொலசனஹள்ளி	பழனி	08.10.2021
62.	குணசேகரன். R	14505	கொலசனஹள்ளி	திருப்பூர்	08.10.2021
63.	சதீஷ். M	14511	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
64.	நேதாஜி. D	14567	கொலசனஹள்ளி	சட்டிஸ்கர்	08.10.2021
65.	மாதையன். K	14674	கொலசனஹள்ளி	ஒடிஸா	08.10.2021

66.	சிவா. C	14717	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
67.	குணா	15953	கொலசனஹள்ளி	வேலூர்	08.10.2021
68.	மேகநாதன். A	16327	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
69.	விஜய். S	16555	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
70.	பைரவன். M	16619	கொலசனஹள்ளி	திருவண்ணாமலை	08.10.2021
71.	சரவணன். C	17321	கொலசனஹள்ளி	சிவகங்கை	08.10.2021
72.	பெரியண்ணன். P	17326	கொலசனஹள்ளி	மேல்சானகுப்பம்	08.10.2021
73.	நந்தகுமார். R	17786	கொலசனஹள்ளி	வெஸ்ட் பெங்கால்	08.10.2021
74.	செல்வகணபதி. M	17801	கொலசனஹள்ளி	மகாராஷ்டிரா	08.10.2021
75.	நந்தகுமார். N	18007	கொலசனஹள்ளி	தருமபுரி	08.10.2021
76.	வெங்கடேசன். M	18137	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
77.	மணிவண்ணன். R	18240	கொலசனஹள்ளி	நாகப்பட்டினம்	08.10.2021
78.	மாதூராஜ்	18294	கொலசனஹள்ளி	ஆலங்குடி	08.10.2021
79.	சரவணன். R	18328	கொலசனஹள்ளி	கோயம்புத்தூர்	08.10.2021
80.	விக்னேஷ். M	18439	கொலசனஹள்ளி	கோயம்புத்தூர்	08.10.2021
81.	வெங்கடேசன். M	18440	கொலசனஹள்ளி	உத்தமபாளையம்	08.10.2021
82.	சிவா. M	19145	கொலசனஹள்ளி	கோயம்புத்தூர்	08.10.2021
83.	துரை. A	19674	கொலசனஹள்ளி	கோயம்புத்தூர்	08.10.2021
84.	கார்த்திகேயன். R	16854	கொலசனஹள்ளி	இந்தூர், தமிழ்நாடு	08.10.2021
85.	சிவன். S	10965	கொலசனஹள்ளி	ஆந்திர மாநிலம்	08.10.2021
86.	சங்கர். P	13054	கொலசனஹள்ளி	கர்நாடகா	08.10.2021
87.	சரவணன். S	3935	கொலசனஹள்ளி	திண்டுக்கல்	08.10.2021
88.	மூர்த்தி. K	5279	கொலசனஹள்ளி	கிருஷ்ணகிரி	08.10.2021
89.	கோவிந்தன்	17804	கொலசனஹள்ளி	தருமபுரி	08.10.2021
90.	ஷயதுசைன். S	18552	கொலசனஹள்ளி	நாமக்கல்	08.10.2021
91.	விக்னேஷ். A	18244	கொலசனஹள்ளி	திருப்பூர்	08.10.2021

[அரசாணை (டி) எண்.207, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (டி1)த் துறை, 15 மார்ச் 2024 பங்குனி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/294/2024.—தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, ஹட்சன் அக்ரோ புரூவ் பிளேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கு எதிராக தருமபுரி மில்க் இண்டஸ்ட்ரீஸ் ஓர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறுகளை இணைப்பு-1 இல் காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறுகளை இணைப்பு-1 இல் காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு-1

எழுவினா-4

தொழிலாளர்கள் செய்து வரும் பணிக்கேற்ப ஆப்ரேட்டர், பிட்டர் எலக்ட்ரிசியன் ஹெல்ப்ர் என பதவி வழங்கி அவர்களது பணிக்காலத்திற்கேற்ப பணியில் சேர்ந்தவுடன் SEMI SKILLED என்றும், 10 ஆண்டுகள் முடிந்தவுடன் SKILLED என்றும் 20 ஆண்டுகள் முடிந்தவுடன் HIGHLY SKILLED என்றும், இதர உதவியாளர்களை ஹெல்ப்ர்கள் என்றும் கிரேடுகள் வழங்கி முறையே

- ரூ.12000-900-16500-1050-21750-1200-27750-1350-34500- 1500-42000-1650.
- ரூ.15000-1100-20500-1300-27000-1500-34500-1700-43000- 1900-52500-2100.

iii. ரூ.20000-1450-26000-1450-33250-1700-41750-1950-51500- 2200-62500-2450 மற்றும்

iv. ரூ.10000-600-13000-700-16500-800-20500-900-25000-1000- 30000-1100

என்ற ஊதிய ஏற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-6

1982-ம் ஆண்டு விலைவாசி புள்ளி அடிப்படையில் 800 புள்ளிகளில் நிலைநிறுத்தி நிலையான பஞ்சப்படியாக ரூ.6000/-ம், 800 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் தலா ரூ.10 உயர்த்தியும் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-9

தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக ஒரு மாத சம்பளத்தை முன்பணமாக 10 மாத சம தவணைகளில் பிடித்தம் செய்துகொள்ளும் வகையில் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-12

தொழிலாளர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கி வரும் போக்குவரத்துப்படி ரூ.1200/-ஐ உயர்த்தி ரூ.3000/- ஆக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-17

தொழிலாளர்களுக்கு +2 வரையில் படிக்கும் அவர்களது குழந்தைகளின் கல்விக்காக கல்விப்படியாக ரூ. 1000/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-18

வருடத்திற்கு நான்கு செட் காட்டன் டி ஷர்ட் மற்றும் பேன்ட், தையற்கூலியாக ரூ.1200 மற்றும் வாஷிங் அலவன்ஸ்-ஆக மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-21

COLD ROOM, HEATROOM, CHEMICAL HANDLING-ற்கு வழங்கப்பட்டு வரும் படியினை ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண்.209 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி)த் துறை, 15 மார்ச் 2024 பங்குனி-2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/295/2024.—தருமபுரி மாவட்டம் ஹட்சன் அக்ரோ புராக்ட் லிமிடெட், என்ற நிர்வாகத்திற்கு எதிராக தர்மபுரி டிஸ்ட்ரிக்ட் மில்க் இண்டஸ்ட்ரீஸ் ஓர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற்

தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தருமபுரி மாவட்டம் ஹட்சன் அக்ரோ புராக்ட் லிமிடெட், என்ற தொழிற்சாலையில் பணிபுரியும் தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் 2021-2022-ஆம் ஆண்டிற்கு 20% போனஸ் மற்றும் கருணை தொகை ரூ.15,000/- வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Disputes between Workmen and Management referred to Labour Courts for Adjudication.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை.

[அரசாணை (டி) எண்.137, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 1 மார்ச் 2024, மாசி-18, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/296/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. C.சுப்பிரமணியன் (DR11536) என்ற சிறப்புநிலை ஓட்டுநருக்கு நிர்வாகம் வருடாந்திர ஊதிய உயர்வை இரண்டு ஆண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் (W.C.effect) நிறுத்தம் செய்தும் தற்காலிக வேலைநீக்கத்தில் வைக்கப்பட்ட 22.08.2019 முதல் 20.09.2019ந் தேதி வரையிலான நாட்களை தகுதியுள்ள விடுப்பாக கருதி நிர்வாகம் வழங்கிய ஒந்து/D4/புற/3951, நாள் 30.11.2020-நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.154, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 1 மார்ச் 2024, மாசி-18, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/297/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட். மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கரையை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கரையு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. R. வடிவேல் (பணி எண் DR 16715) என்ற நடத்துநருக்கு நிர்வாகம் வருடாந்திர ஊதிய உயர்வை 18 மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் (W.C. effect) நிறுத்தம் செய்தும் தற்காலிக வேலைநீக்கத்தில் இருந்த 12.10.2019 முதல் 10.11.2019 வரையிலான காலத்தை தகுதியுள்ள விடுப்பாக கருதி பிறப்பித்துள்ள உத்தரவு எண். ஒநது/D3/பு/4032, நாள் 25.09.2020 நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண்.147, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 1 மார்ச் 2024, மாசி-18, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/298/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கரையை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்: 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கரையு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. M. சாந்தப்பன். ஓட்டுநர் (பணி எண். 7867) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண் 4184/லீகல்-4 / ஒழுங்கு / தநாஅபோக/ 2016, நாள். 23.02.2018-ன்படி வழங்கப்பட்ட தண்டனையான ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் இரண்டு வருடத்திற்கு நிறுத்தி வைத்து ஆணையிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை

[அரசாணை (டி) எண்.193, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி-1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/299/2024.—சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கும் சென்னை, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கரையில் உள்ள கோரிக்கைகளை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்,

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

கோரிக்கை எண்.1

திரு.வேல்மணி ஓட்டுநரின் (பணி எண் D56594) ஆண்டு ஊதிய உயர்வு இரண்டு வருடம் தொடர்வினைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 08.12.2021 நாள்ிட்ட இறுதி உத்தரவினை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

திரு. வேல்மணி, ஓட்டுநரின் (பணி எண். D56594) தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த 29 நாட்களை (28.06.2019 முதல் 27.07.2019 வரையிலான அவரது கணக்கில் உள்ள விடுப்பாக கருதாமல் பணிக்காலமாக கருதி சம்பளம் போனஸ் உள்ளிட்டவைகள் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மோகன் புரவரீஸ் & டிஸ்ட்ரிக்ட் லிமிடெட்

[அரசாணை (டி) எண்.195, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி-1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/300/2024.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சென்னை, மோகன் புரவரீஸ் & டிஸ்ட்ரிக்ட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை, ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பிற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கரையில் உள்ள கோரிக்கைகளில் இணைப்பிற்கு கண்டவாறு கோரிக்கை எண்கள்.1, 2, 4, 5 மற்றும் 6 (5 கோரிக்கைகள்) ஆகியவற்றை சென்னை. தொழிலாளர்

நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்காராறுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்காராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

தொழிற்சங்க தொழிலாளர்கள் 1. K. வேலு, 2. A.வீரப்பன், 3. D. விஜயரங்கன். 4. D.தணிகாச்சலம், 5. K. சற்குணம், 6. V. துரைராஜ், 7. P. ஆறுமுகம். 8. M. மகேந்திரன், 9. M. குமார் மற்றும் 10. A. கோபாலகிருஷ்ணன், ஆகிய தொழிலாளர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழையசிவரம் கிராமத்தில் உள்ள M/s. Nandha Energy Limited தொழிற்சாலைக்கு பணிமாற்றம் செய்து வழங்கிய 06.04.2019 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் பணிபுரிந்த தொழிற்சாலையிலேயே பணி வழங்க வேண்டுமென மனுதாரர் சங்கம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

"திரு. K. வேலு உள்ளிட்ட 10 தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்ட நாள் முதல் மீண்டும் சென்னை வளசரவாக்கம் தொழிற்சாலையில் பணி வழங்கப்படும் நாள் வரை முழு ஊதியம் மற்றும் இதர அனைத்து சலுகைகளுடன் பணி வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா?" ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.4

"திரு. கோவிந்தராஜ் என்பவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட 17.05.2019 தேதி முதல் தற்காலிக பணிநீக்கம் திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறி வழங்கப்பட்ட 07.11.2019 தேதியிட்ட பணியிடமாற்ற உத்தரவு நாள் வரை முழு ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களையும் மனுதாரருக்கு வழங்கப்பட்ட பிழைப்பூதிய தொகையை கழித்து மீதமுள்ள தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டுமென தொழிற்சங்கம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நியாயம் தானா?" ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.5

எதிர்மனுதாரர் நிர்வாகம் 07.11.2019 தேதியிட்ட உத்தரவின் வாயிலாக திரு.கோவிந்தராஜ் பணிக்கு சேர்ந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சுமார் 9 ஆண்டுகள் பணி செய்து வந்த சென்னை வளசரவாக்கம் தொழிற்சாலையில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள Wind Mill Division தொழிற்சாலைக்கு பணியிடமாற்றம் செய்து வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென தொழிற்சங்கம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா?" ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.6

தொழிற்சங்க உறுப்பினர் திரு. கோவிந்தராஜ் அவர்களை பணியிட மாற்றம் செய்த 07.11.2019 நாள் முதல் மனுதாரரை சென்னை வளசரவாக்கம் தொழிற்சாலையில் மீண்டும் பணிக்கு அனுமதிக்கும் நாள் வரை முழு ஊதியம், பணி தொடர்ச்சி, போனஸ் மற்றும் இதர சலுகைகள், அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டுமென தொழிற்சங்கம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா?" ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லிமிடெட். திருப்பூர் மின்பகிர்மான வட்டம், திருப்பூர்

[அரசாணை (டி) எண்.210, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 15 மார்ச் 2024, பங்குனி-2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. 11(2)/LWSD/301/2024.— தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லிமிடெட், திருப்பூர் மின்பகிர்மான வட்டம், திருப்பூர் என்ற நிர்வாகத்திற்கும். சவுத் இந்தியா ஓர்க்கர்ஸ் அசோசியேசன் கோயம்பத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்கிடையே தொழிற்காராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்காராறுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண் 2-ஐ கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

எழுவினா-2

தொழிற்சங்க உறுப்பினர் திரு P. அசோகன் வருவாய் மேற்பார்வையாளருக்கு 29.10.2020 நாளிட்ட உத்தரவு வாயிலாக 01.01.2021 முதல் ஒரு வருட காலத்திற்கு பின் விளைவுகளின்றி நிறுத்தி வைத்துள்ள ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்காராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை லிமிடெட்) கோவை

[அரசாணை (டி) எண்.211, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 15 மார்ச் 2024, பங்குனி-2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. 11(2)/LWSD/302/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை லிமிடெட்) கோவை என்ற நிர்வாகத்திற்கு எதிராக நேதாஜி போக்குவரத்து மொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்காராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு

தொழிற்காரர்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை லிமிடெட்) கோவை என்ற நிர்வாகத்தில் பணிபுரியும் திரு R. மதுரைவீரன், ஓட்டுநருக்கு (ப.எண்.சி 29136) ஜூன் 2020 மாதம் சம்பள சிலிப்பில் 03 நாட்கள் ஊதியமில்லா விடுப்பு

நாட்களை, சிறப்பு விடுப்பாக கருதி, பிடித்தம் செய்த 03 நாட்கள் ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்காரர்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குமார் ஜயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.